

சொப்ட்லொஜிக் பினான்ஸ் பி.எஸ்.சி.

2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 29(5) ஆம் பிரிவின் நியதிகளின்படி
2025 செத்தெம்பர் 30 ஆம் திகதியில் முடிவடைந்த காலப்பகுதிக்கான
பிரதான நிதித் தரவுகளும் பிரதான செயலாற்றுகை குறிகாட்டிகள்

முக்கிய நிதித் தரவு 30 செப்டம்பர் 2025 இல் முடிவடைந்த காலப்பகுதியின் (கணக்காய்விற்குற்படாத)		
ரூபா மில்லியனில்	01/04/2025 முதல் 30/09/2025 வரை	01/04/2024 முதல் 30/09/2024 வரை
வட்டி வருமானம்	436	675
வட்டிச் செலவு	(269)	(491)
தேறிய வட்டி வருமானம்	166	185
வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகளிலிருந்தான இலாபம்/(நட்டம்)	-	-
ஏனைய வருமானம்	67	57
நிதிச் சொத்துக்களின் அங்கீகாரத்தை நீக்குவதனால் ஏற்படும் இலாபம்/(நட்டம்)	140	208
தொழிற்பாட்டு செலவினங்கள் (பெறுமதி இழப்பு நீங்கலாக)	(437)	(423)
பெறுமதி இழப்பு	116	57
வரிக்குமுன்னரான இலாபம் / (நட்டம்)	52	84
வரிகள் *	(45)	(46)
வரிக்குப் பின்னரான இலாபம் / (நட்டம்)	7	38

* நேரடியற்ற வரிகள் (நிதிச்சேவை மீதான பெ.சே.வ போன்ற, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி) மற்றும் நேரடி வரிகள் (நிறுவன வருமான வரி) உள்ளடங்கலாக

முக்கிய நிதித் தரவு 2025 செப்டம்பர் 30 திகதிக்கு உள்ளவாறு (கணக்காய்விற்குற்படாத)		
ரூபா மில்லியனில்	30/09/2025 திகதிக்கு உள்ளவாறு	30/09/2024 திகதிக்கு உள்ளவாறு
சொத்துக்கள்		
காசு மற்றும் வங்கி மீதிகள்	213	232
அரசு பிணையங்கள்	389	876
தொடர்பான தரப்பினரிடமிருந்து வர வேண்டியவை	166	1
கடன்கள் (தொடர்பான தரப்பினரிடமிருந்து வரவேண்டியவை நீங்கலாக)	4,094	4,974
பங்குகளில் முதலீடு	0	0
சொத்து மற்றும் நில முதலீடு	-	104
சொத்துக்கள், பொறிகள் மற்றும் சாதனங்கள்	26	39
ஏனைய சொத்துக்கள்	1,936	2,027
மொத்தச் சொத்துக்கள்	6,824	8,252
பொறுப்புகள்		
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	73	78
தொடர்பான தரப்பினருக்கு செலுத்தவேண்டியவை	1	2
வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புக்கள்	3,287	4,613
ஏனைய கடன்பாடுகள்	-	97
ஏனைய பொறுப்புகள்	521	636
மொத்தப் பொறுப்புகள்	3,882	5,425
பங்குரிமை மூலதனம்		
சுறப்பட்ட மூலதனம்	9,930	9,930
நிதி ஒதுக்கு நிதியம்	270	262
பிடித்துவைக்கப்பட்ட வருவாய்கள்	(7,640)	(8,177)
ஏனைய ஒதுக்குகள்	382	812
மொத்த பங்குரிமை மூலதனம்	2,942	2,827
பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி	3.06	2.94

குறிப்பு: சுறப்பட்ட தொகை பெறுமதி இழப்பு மற்றும் தேய்மானம் நீங்கலானவையாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்திறன் குறிகாட்டிகள் 2025 செப்டம்பர் 30 திகதிக்கு உள்ளவாறு (கணக்காய்விற்குற்படாத)				
விடயம்	30/09/2025 திகதிக்கு உள்ளவாறு		30/09/2024 திகதிக்கு உள்ளவாறு	
	உண்மை	தேவையானது	உண்மை	தேவையானது
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனப் போதுமை அடுக்கு 1 மூலதன போதுமை விகிதம் மொத்த மூலதன போதுமை விகிதம் வைப்பு பொறுப்புக்களுக்கான மூலதன நிதிய விகிதம்	51.9% 51.9% 62.5%	8.5% 12.5% 10.0%	22.2% 22.2% 30.8%	8.5% 12.5% 10.0%
கடன் சொத்துப்பட்டியலின் தரம் (%) மொத்த 3ம் நிலை கடன் விகிதம் தேறிய 3ம் நிலை கடன் விகிதம் தேறிய 3ம் நிலை கடன்களின் மைய மூலதன விகிதம் 3ம் நிலை இழப்பீடு காப்பீட்டு விகிதம் மொத்த இழப்பீடு காப்பீட்டு விகிதம்	47.1% 23.7% 39.5% 48.0% 22.8%		61.7% 36.3% 89.7% 56.0% 34.8%	
இலாபத்தன்மை (%) தேறிய வட்டி இலாபம் சொத்துக்கள் மீதான வருவாய் பங்குரிமை மூலதனம் மீதான வருவாய் வருமானத்திற்கான செலவு விகிதம்	6.7% 1.4% 3.6% 117.0%		5.3% 1.8% 2.8% 94.0%	
திரவத்தன்மை (%) தேவையான திரவச் சொத்துக்களுக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்து (குறைந்தபட்சம் 100%) வெளிவாரி நிதியத்திற்கான திரவச் சொத்துக்கள்	142.5% 14.2%		205.0% 20.1%	
விஞ்ஞாபனத் தகவல்கள் கிளைகளின் எண்ணிக்கை வெளிவாரி கொடுகடன் தரமீடல்	15 இல்லை		15 இல்லை	
கடந்த 6 மாதங்களில் விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் தண்டன்கள் (ரூ) தொகை (ரூ.மில்லியனில்)	-		-	
ஒழுங்குமுறைப்படுத்தல் வைப்புக் கட்டுப்பாடுகள் மொத்த வைப்புக்கள் மீதான உச்ச எல்லை (ரூ.மில்லியன்) வைப்புக்களின் அளவைக் குறைத்தல் - மாதம்/காலாண்டு/ஆண்டு ஒன்றிற்கு (ரூ.மில்) வைப்புக்களை முடக்குதல்	*** - -		4,700 - *	
ஒழுங்குமுறைப்படுத்தல் கடன்பாடுகள் கட்டுப்பாடுகள் மொத்த கடன்பாடுகள் மீதான உச்ச எல்லை (ரூ.மில்லியன்) கடன்பாடுகள் சொத்துப்பட்டியல்கள் அளவைக் குறைத்தல் - மாதம்/காலாண்டு/ஆண்டு ஒன்றிற்கு (ரூ.மில்) கடன்பாடுகளின் முடக்கம்	*** - -		** - -	
ஒழுங்குமுறைப்படுத்தல் கடன்வழங்கல் கட்டுப்பாடுகள் மொத்தக் கடன் வழங்கல் சொத்துப்பட்டியல் மீதான உச்சஎல்லை (ரூ.மில்) கடன்வழங்கல் சொத்துப்பட்டியல்கள் அளவைக் குறைத்தல் - மாதம்/காலாண்டு/ஆண்டு ஒன்றிற்கு (ரூ.மில்) புதிய கடன் வசதிகளை வழங்குவதில் கட்டுப்பாடுகள் மற்றும்ஃஅல்லது ஏற்கனவே உள்ள கடன் வசதிகளின் விதிமுறைகளை நீடித்தல்.	*** - -		5,000 - -	
வேறு ஏதேனும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தொகை (ரூ.மில்லியனில்)	-		-	

* இலங்கை மத்திய வங்கி (CBSL) 2022.08.12 முதல் புதிய வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்வதனை இடைநிறுத்தியுள்ளதடன் 2022.06.27 முதல் வைப்புத்தொகைகளுக்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச வட்டி வீதங்களைப் பார்க்கிலும் 100 அடிப்படை புள்ளிகள் குறைவான வட்டி வீதங்களை வழங்கும் ஒழுங்குபடுத்தல் உச்சவரம்பை விதித்தது.

** இலங்கை மத்திய வங்கி (CBSL) 2023.04.10 முதல் கடன் பத்திரங்கள் மூலம் கடன் வாங்கும் உச்சவரம்பை விதித்தது. மேலும், 2024.07.05 முதல் வணிக ஆவணங்கள் மூலம் கடன் வாங்குவதனை நிறுத்தியுள்ளது.

*** இலங்கை மத்திய வங்கி (CBSL) நிர்வாகக் குழு, அனுமதி வழங்கியதுடன், நிறுவனத்தின் மீது முன்னர் விதிக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை 2025.09.19 முதல் நீக்கியுள்ளது.

உறுதிப்படுத்தல்:

கீழே கையொப்பமிட்டுள்ள சொப்ட்லொஜிக் பினான்ஸ் பி.எல்.சி.யின் (உரிமம்பெற்ற நிதிக் கம்பனியின் பெயர்) தலைமை நிறைவேற்று அதிகாரி, நிதித் தலைவர் மற்றும் இணக்க அதிகாரி ஆகிய நாங்கள் கூட்டாக பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகின்றோம்

அ) மேற்குறிப்பிட்ட கூற்றுகள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆ) இக்கூற்றுகளில் அடங்கியுள்ள தகவல்கள் கணக்காய்வு செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய, உரிமம் பெற்ற நிதிக்கு கம்பனிகளின் கணக்காய்வு செய்யப்படாத உரிமம் பெற்ற நிதிக்கு கம்பெனிகளின் கணக்காய்வு செய்யப்படாத நிதியில் கூற்றுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.

(ஒப்பம்) தனுஷேக பொன்சேகா தலைமை நிறைவேற்று அதிகாரி திகதி : 11/11/2025	(ஒப்பம்) தேஷாந்த டி அல்விஸ் நிதித் தலைவர் திகதி : 11/11/2025	(ஒப்பம்) நடாஷா சிவரத்தினம் இணக்க அதிகாரி திகதி : 11/11/2025
--	--	---

பணிப்பாளர்கள் சபை: ஏ.கே.பத்திரகே - (தலைவர்), எச்.எஸ். சமந்தா தாபரே - (துணைத் தலைவர்)
எச்.கே.கைமல், ஆர்.ஜே.பெரேரா, சீ.கலுபஹன, விரேஷ் பினோமல் நாணயக்கார, என்.சி.ஏ. அபேசேகர
Date of incorporation: 24/08/1999 Licensed by the Monetary Board of the Central Bank of Sri Lanka under the Finance Business Act No: 42 of 2011